

1. BRANDED goods under TN VAT Act means

- (A) Any goods sold under a name or a trade mark registered under trade and Merchandise marks Act
- (B) Any goods sold under a name or a trade mark pending registration under trade and merchandise Marks Act
- (C) Only (A)
- (D) (A) and (B)

வணிகச்சின்னம் இடப்பட்டது என்றால்

- (A) வணிக பொருள்களுக்கான குறிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெயர் அல்லது வணிகக் குறியீடு கொண்ட பொருள்
- (B) வணிக பொருள்களுக்கான குறிகள் சட்டத்தின் கீழ் பதிவு நிலுவையிலுள்ள பெயர் அல்லது வணிகக் குறியீடு கொண்ட பொருள்
- (C) (A) மட்டும்
- (D) (A) மற்றும் (B)

2. Casual trader means

- (A) Who makes sales of casual goods in other states
- (B) Who makes sales within the state and has no fixed place of business within the state
- (C) Registered trader having more than one branch in the state
- (D) Trader who exhibit goods in other state only for demo and does not make any sale

தற்செயல் வணிகர் என்றால்

- (A) வெளிமாநிலங்களில் தற்செயலாக பொருட்கள் விற்கும் வணிகர்
- (B) உள் மாநிலத்திற்குள் பொருட்களை விற்கும் மற்றும் உள் மாநிலத்திற்குள் நிலையான வணிக இடம் இல்லாத வணிகர்
- (C) உள் மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேலான கிளைகளை கொண்ட பதிவுப்பெற்ற வணிகர்
- (D) வெளிமாநிலத்தில் விற்பனைக்கு அல்லாமல் கண்காட்சிக்கு மட்டும் பொருட்களை வைத்திருக்கும் வணிகர்

3. The tax under section 21 of the TNVAT Act i.e the due reported in returns shall be paid
- (A) With notice of demand
 - (B) Without notice of demand
 - (C) Within 30 days from the date of notice issued
 - (D) Within 30 days from the due date of filing of returns

தநாமகூவ சட்டம் பிரிவு 21 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட நமூனாவில் அறிவிக்கப்பட்ட வரியானது கீழ்க்கண்டவாறு செலுத்தப்படவேண்டும்

- (A) கேட்பு அறிவிப்பிற்கு பிறகு
- (B) கேட்பு அறிவிப்பின்றி
- (C) கேட்டு அறிவிப்பு பெற்ற 30 தினங்களுக்குள்
- (D) நமூனா தாக்கல் செய்த முப்பது தினங்களுக்குள்

4. The tax paid or payable by a registered dealer to another registered dealer on purchase of goods

- (A) Output tax
- (B) Central sales tax
- (C) Input tax
- (D) Purchase tax

பதிவு பெற்ற வணிகர் ஒருவரால் மற்றொரு பதிவுப்பெற்ற வணிகருக்கு செலுத்திய அல்லது செலுத்தவேண்டிய வரி என்பது

- (A) விற்று முதல் வரி
- (B) மத்திய விற்பனை வரி
- (C) உள்ளீட்டு வரி
- (D) கொள்முதல் வரி

5. The threshold limit for liability of tax under the TNVAT Act for dealer who effects purchases within the state

- (A) Rupees ten lakhs
- (B) Rupees five lakhs
- (C) Rupees fifty lakhs
- (D) No threshold limit

உள்மாநிலத்தில் கொள்முதல் செய்யும் வணிகருக்கு தநாமகூவ-ன் படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விற்பனை தொகை

- (A) பத்து லட்சம் ரூபாய்
- (B) ஐந்து லட்சம் ரூபாய்
- (C) ஐம்பது லட்சம் ரூபாய்
- (D) குறைந்தபட்ச உச்சவரம்பு ஏதுமில்லை

6. Taxable turnover is Rs.30,00,000. Exempted turnover is Rs. 50,00,000. Total turnover is Rs. 80,00,000. The dealer exercised option for payment under section 3(4) of the Act. Calculate the tax payable. (tax at 0.5%)

- (A) Rs. 15,000
- (B) Rs. 40,000
- (C) Rs. 25,000
- (D) Not eligible to pay under section 3(4) of the Act

வரிவிதிக்கத்தக்க விற்பனை தொகை ரூ. 30,00,000; வரிவிலக்களிக்கப்பட்ட விற்பனை தொகை ரூ. 50,00,000. மொத்த விற்பனை தொகை ரூ. 80,00,000. வணிகர் சட்ட பிரிவு 3(4) ன் கீழ் வரி செலுத்த விருப்பம் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு (வரி விகிதம் 0.5%)

- (A) ரூபாய் 15,000/-
- (B) ரூபாய் 40,000/-
- (C) ரூபாய் 25,000/-
- (D) சட்ட பிரிவு 3(4) ன் கீழ் வரி செலுத்த இயலாது

7. Input tax credit not eligible for

- (A) Sale of exempted goods
- (B) Zero rated goods
- (C) Sale of first schedule goods
- (D) Sale of declared goods

உள்ளீட்டு வரி வரவு கீழ்க்கண்டவற்றிற்கு அமைதி இல்லை

- (A) வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை
- (B) பூஜ்ய சதவீத பொருட்கள்
- (C) முதல் இணைப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை
- (D) விளம்புகை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை

8. The due date for filing option under section 3(4) of the TNVAT Act is

- (A) On or before 20th May of the year
- (B) On or before 20th April of the year
- (C) On or before 30th April of the year
- (D) No such due date

தநாமகூவச பிரிவு 3(4)ன் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவிக்க கடைசி நாள்

- (A) வருடத்தின் மே மாதம் 20 ம் நாள் அல்லது அதற்கு முன்னர்
- (B) வருடத்தின் ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர்
- (C) வருடத்தின் ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர்
- (D) கடைசி நாள் எதுவுமில்லை

9. The return to be filed by the brick manufacturers paying tax at compounded rate is

- (A) Form I (B) Form L
(C) Form K (D) Form L-1

இணக்க வீதங்களில் வரி செலுத்தும் செங்கல் தயாரிப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய நமூனா

- (A) படிவம் I (B) படிவம் L
(C) படிவம் K (D) படிவம் L-1

10. Sales of food and drinks by the star hotels is taxable at from 10.03.2012

- (A) 2% (B) 5%
(C) 14.5% (D) 12.5%

நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவகங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் மீதான வரி (10.03.2012-ல் இருந்து)

- (A) 2% (B) 5%
(C) 14.5% (D) 12.5%

11. The slab for payment of taxes by hoteliers paying tax at compounded rate is prescribed in

- (A) First schedule (B) Second schedule
(C) Third schedule (D) Fourth schedule

இணக்க விகிதத்தில் வரி செலுத்தும் உணவகங்கள் செலுத்த வேண்டிய வரி குறிப்பிடப்பட்டிருப்பது

- (A) முதலாம் இணைப்பு பட்டியல் (B) இரண்டாம் இணைப்பு பட்டியல்
(C) மூன்றாம் இணைப்பு பட்டியல் (D) நான்காம் இணைப்பு பட்டியல்

12. The threshold limit for payment of taxes by jewellery dealers

- (A) Rupees 10 Lakhs
(B) Rupees 5 lakhs
(C) No threshold limit
(D) Rupees 50 lakhs

தங்க நகை வியாபாரிகளுக்கான வரிவிதிக்கத்தக்க குறைந்த பட்ச விற்பனை தொகை என்பது

- (A) ரூபாய் 10 இலட்சம்
(B) ரூபாய் 5 இலட்சம்
(C) குறைந்தபட்ச விற்பனை தொகை ஏதுமில்லை
(D) ரூபாய் 50 இலட்சம்

13. Purchase tax under section 12 of the TNVAT Act is payable on
- (A) Sale of same goods in other state
 - (B) Sale of same goods within the state
 - (C) Consumption for the manufacture of other goods for sale wherein no tax was payable by that dealer on purchases
 - (D) Purchases from dealers who is paying tax under compounding scheme

தநாமகூவ பிரிவு 12 ன் கீழ் கொள்முதல் வரி செலுத்த வேண்டிய நிகழ்வு

- (A) கொள்முதல் செய்த பொருட்களை அப்படியே வெளி மாநிலத்தில் விற்றால்
- (B) கொள்முதல் செய்த பொருட்களை அப்படியே உள் மாநிலத்தில் விற்றால்
- (C) வரி செலுத்தாமல் கொள்முதல் செய்த பொருட்களை உற்பத்தியில் பயன்படுத்தும்பொழுது
- (D) இணக்க விகிதத்தில் வரி செலுத்தும் வணிகரிடம் கொள்முதல் செய்யும் போது

14. The deduction of tax at source in works contract shall not be made on production of

- (A) Registration certificate
- (B) Form S
- (C) Form T
- (D) No due certificate

ஒப்பந்த தொழிலில், வருவாய் மூலத்தில் வரிபிடித்தம் செய்யாமல் இருப்பதற்கு சமர்ப்பிக்கவேண்டிய சான்றிதழ்

- (A) பதிவுச் சான்றிதழ்
- (B) படிவம் S
- (C) படிவம் T
- (D) தடையில்லா சான்று

15. When the purchasing dealer returns the goods to the seller he has to

- (A) Pay tax on returned goods
- (B) claim refund in form W
- (C) Reverse the input tax credit on such purchases
- (D) Do nothing

வணிகர் கொள்முதல் செய்த பொருட்களை விற்றவருக்கு திருப்பும் பொழுது

- (A) திருப்பப்பட்ட பொருட்களுக்கான வரியை செலுத்த வேண்டும்
- (B) படிவம் W - ல் திருப்புத் தொகை கோரலாம்
- (C) கொள்முதல் உண்டான உள்ளீட்டு வரி வரவு திருப்புதல் செய்ய வேண்டும்
- (D) ஏதும் செய்ய வேண்டாம்

16. Fourth schedule goods are
- (A) Exempted goods
 - (B) Non VAT goods
 - (C) Taxable at 14.5%
 - (D) Goods wherein transit pass has to be issued on movement

நான்காம் இணைப்பு பட்டியலில் இருப்பது

- (A) வரிவிலக்களிக்கப்பட்ட பொருட்கள்
- (B) மதிப்பு கூட்டு வரிக்குட்படாத பொருட்கள்
- (C) 14.5% ல் வரிவிகிதம்
- (D) கடவு சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்கள்

17. The stage of levy of tax on imported goods is
- (A) Once it landed Indian sea
 - (B) Once customs duty has been paid
 - (C) Sale or purchase effected immediately after payment of customs duty
 - (D) Once the goods had been stocked in customs bonded warehouse

இறக்குமதியான பொருட்களின் மீது வரிவிதிப்பு எழும் கட்டம்

- (A) இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தவுடன்
- (B) சுங்க வரி செலுத்தியவுடன்
- (C) சுங்க வரி செலுத்திய பிறகு செய்யப்படும் விற்பனை அல்லது கொள்முதல்
- (D) சுரங்கத்துறை கட்டுப்பாட்டின் உள்ள கிடங்கில் சரக்கு இருப்பு வைத்தவுடன்

18. An export sale is
- (A) Exempted sale
 - (B) Taxable sale
 - (C) Zero rated sale
 - (D) Customs sale

ஏற்றுமதி விற்பனை என்பது

- (A) வரிவிலக்களிக்கப்பட்ட விற்பனை
- (B) வரிவிதிக்கத்தக்க விற்பனை
- (C) பூஜ்ய விகித விற்பனை
- (D) சுங்க விற்பனை

19. Sale of goods to International organizations as listed in fifth schedule of the TNVAT Act are

- (A) Taxable
- (B) Exempted
- (C) Zero rated
- (D) Not a sale

ஐந்தாம் இணைப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு செய்யப்படும் பொருட்களின் விற்பனை

- (A) வரிவிதிக்கத்தக்கது
- (B) வரிவிலக்களிக்கப்பட்டது
- (C) பூஜ்ய விகிதம்
- (D) விற்பனை அல்ல

20. The refund of ITC on zero rated sales has to be claimed within

- (A) 90 days from the date of purchase
- (B) 180 days from the date of purchase
- (C) The financial year
- (D) 180 days from the date of export

பூஜ்ய விகித விற்பனை மேல் எழும் உள்ளீட்டு வரி வரவு திருப்புத் தொகை கோரிக்கை செய்ய வேண்டியது

- (A) கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள்
- (B) கொள்முதல் தேதியில் இருந்து 180 நாட்களுக்குள்
- (C) நிதியாண்டில்
- (D) ஏற்றுமதி தேதியில் இருந்து 180 நாட்களுக்குள்

21. Input tax credit on capital goods shall be claimed within

- (A) One year
- (B) Two years
- (C) Three years
- (D) Four years

முதலீட்டு சரக்குகள் மீதான உள்ளீட்டு வரி வரவு கோரிக்கை செய்ய வேண்டியது

- (A) ஒரு வருடத்திற்குள்
- (B) இரண்டு வருடத்திற்குள்
- (C) மூன்று வருடத்திற்குள்
- (D) நான்கு வருடத்திற்குள்

22. Input tax credit shall be availed for

- (A) Tax paid under section 12
- (B) Inputs used for personal consumption
- (C) Sale of exempted goods
- (D) Goods lost on theft or destruction

கீழ்க்கண்டவற்றிற்கு உள்ளீட்டு வரி வரவு அழைக்கப்படும்

- (A) சட்டபிரிவு 12 ன் கீழ் செலுத்தப்பட்ட வரி
- (B) உரிமையாளரின் வசதி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பொருளின் மீது
- (C) வரிவிலக்களிக்கப்பட்ட விற்பனையின் மீது
- (D) திருட்டு, தொலைந்து போன பொருள்கள்

23. Input tax credit shall be claimed within

- (A) 90 days from the date of purchase
- (B) Within financial year
- (C) Within financial year or 90 days from the date of purchase, whichever is earlier
- (D) Within financial year or 90 days from the date of purchase, whichever is later

உள்ளீட்டு வரி வரவு கோரும் கால அவகாசம்

- (A) கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள்
- (B) நிதியாண்டிற்குள்
- (C) நிதியாண்டிற்குள் அல்லது கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் இதில் முன்னதாக வரும் தேதி
- (D) நிதியாண்டிற்குள் அல்லது கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் இதில் எது பின்னதாக வருவது

24. A registered dealer shall claim Input tax credit on capital goods

- (A) On obtaining registration certificate under TNVAT Act itself
- (B) On commencement of business
- (C) On commencement of production
- (D) On registration with registrar of companies

பதிவு பெற்ற வணிகர் முதலீட்டு சரக்குகள் மீதான உள்ளீட்டு வரி வரவை கீழ்க்கண்டவாறு கோரலாம்

- (A) தநாமகூவ-ன் கீழ் பதிவு சான்று பெற்றவுடன்
- (B) வணிகம் தொடங்கிய நாள் முதல்
- (C) தயாரிப்பு தொடங்கிய நாள் முதல்
- (D) நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு சான்றிதழ் பெற்றவுடன்

25. The assessment passed on best of judgment basis can be cancelled within _____ days.

- (A) 30
- (B) 60
- (C) 90
- (D) 180

நல்ல ஆய்வறி திறன் ஆணையை எத்தனை நாட்களுக்குள் ரத்து செய்யலாம்.

- (A) 30
- (B) 60
- (C) 90
- (D) 180

26. Section 19(4) of the TNVAT Act deals with reversal of ITC on

- (A) Inter state sales covered by C form
- (B) Inter state sales not covered by C form
- (C) Stock transfer sent to other states
- (D) Exempted goods

தநாமகூவ-ன் பிரிவு 19(4) கீழ் கீழ்க்கண்டவற்றிற்கு உள்ளீட்டு வரி வரவு திருப்புதல் செய்யப்படும்

- (A) C படிவம் பெறப்பட்ட வெளி மாநில விற்பனை
- (B) C படிவம் பெறப்படாத வெளி மாநில விற்பனை
- (C) வெளி மாநிலத்திற்கு சரக்கு மாற்றம் செய்தால்
- (D) வரி விலக்களிக்கப்பட்ட பொருள்கள்

27. Goods transferred by the registered dealer to other state registered branch is treated as

- (A) Inter state sales
- (B) Stock transfer
- (C) Local sales
- (D) Transit sales

பதிவுப்பெற்ற வணிகர் பொருட்களை உள் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலத்தில் உள்ள தன் கிளைக்கு மாற்றுவது என்பது

- (A) வெளி மாநில விற்பனை
- (B) சரக்கு மாற்றம்
- (C) உள்மாநில விற்பனை
- (D) கடவு விற்பனை

28. If the registration certificate of the selling dealer is cancelled the purchaser

- (A) Can claim the input tax credit
- (B) Pay the input tax availed
- (C) Pay the input tax availed along with interest
- (D) Shall not pay any amount

விற்பனையாளரின் பதிவு சான்றிதழ் இரத்தானால் கொள்முதல் செய்பவர்

- (A) உள்ளீட்டு வரி வரவு கோரலாம்
- (B) அனுமதிக்கப்பெற்ற உள்ளீட்டு வரி வரவை செலுத்த வேண்டும்
- (C) அனுமதிக்கப்பெற்ற உள்ளீட்டு வரி வரவை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்
- (D) தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை

29. The dealer on stoppage of his business shall
- (A) Surrender the goods lying as stock to the government
 - (B) Pay tax on the deemed sale of goods lying as stock
 - (C) Have no obligation to report it to the government
 - (D) Reverse the input tax availed and to pay the amount

வணிகர் வணிகம் நிறுத்தம் செய்யும் போது

- (A) அன்றைய தேதியில் இருக்கும் இருப்பு சரக்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்
- (B) இருப்பு சரக்கினை விற்பனை செய்ததாகக் கருதி வரி செலுத்த வேண்டும்
- (C) அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை
- (D) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவை திருப்பம் செய்து அதனை அரசிற்கு செலுத்த வேண்டும்

30. In case goods sold at price lesser than purchase price the input tax credit shall be

- (A) reversed to the extent of input tax over and above the output tax
- (B) repaid to the seller
- (C) repaid to the purchaser
- (D) refunded by the government

விற்பனை தொகை கொள்முதல் தொகையை விட குறைவாக இருந்தால், உள்ளீட்டு வரி வரவை

- (A) விற்பனை வரியை விட எஞ்சியுள்ள உள்ளீட்டு வரி வரவை திருப்பம் வேண்டும்
- (B) விற்பனையாளருக்கு திருப்பி செலுத்த வேண்டும்
- (C) கொள்முதல் செய்தவருக்கு திருப்பி செலுத்த வேண்டும்
- (D) அரசால் திருப்பி கொடுக்கப்படும்

31. The assessment based on the returns filed by the dealer

- (A) deemed assessment
- (B) best of judgement assessment
- (C) revision of assessment
- (D) provisional assessment

வணிகர் சமர்ப்பித்த நமூனாவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வரிக்கணிப்பு என்பது

- (A) வரிக்கணிப்பாக கருதப்படும்
- (B) சிறந்த ஆய்வுதிறன் வரிக்கணிப்பு
- (C) திருத்திய வரிக்கணிப்பு
- (D) தற்காலிக வரிக்கணிப்பு

32. The selection of the assessment for the random scrutiny shall be

- (A) Not exceeding 20% of total number of assessment
- (B) Not exceeding 25% of total number of assessment
- (C) Not exceeding 50% of total number of assessment
- (D) Not exceeding 75% of total number of assessment

மொத்த வரிகணிப்பு எண்ணிக்கையில் ஆழ்ந்து கூர்ந்தாய்வு நோக்கத்திற்காக தேர்வு செய்யப்படும் சதவீதம்

- (A) மொத்த வரிகணிப்பு எண்ணிக்கையில் 20% க்கு மிகாமல்
- (B) மொத்த வரிகணிப்பு எண்ணிக்கையில் 25% க்கு மிகாமல்
- (C) மொத்த வரிகணிப்பு எண்ணிக்கையில் 50% க்கு மிகாமல்
- (D) மொத்த வரிகணிப்பு எண்ணிக்கையில் 75% க்கு மிகாமல்

33. The best of judgment assessment under section 22(4) of the TNVAT Act shall be passed

- (A) If no return is filed
- (B) If return filed is incomplete
- (C) If return not accompanied by prescribed documents and tax
- (D) On all the above defects

தநாமகூவ சட்டப்பிரிவு 22(4) ன் கீழ் சிறந்த ஆய்வுதிறன் வரிகணிப்பு மேற்கொள்ளப்படுவது

- (A) நமுனா தாக்கல் செய்யாத போது
- (B) தாக்கல் செய்த நமுனா முழுமையாக இல்லாத பட்சத்தில்
- (C) நமுனாவுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரி செலுத்திய விபரங்கள் இணைக்கப்படாத போது
- (D) மேலே கூறிய எல்லா குறைகளும் உள்ள பட்சத்தில்

34. Section 27 of the TN VAT Act has provisions relating to

- (A) Best of judgment assessment
- (B) Revision of assessment
- (C) Deemed assessment
- (D) Filing of monthly returns

தநாமகூவ சட்டப் பிரிவு 27 ன் கீழ் சொல்லப்படுவது

- (A) சிறந்த ஆய்வு திறன் வரிகணிப்பு
- (B) திருத்திய வரிவிதிப்பு
- (C) கருதப்படும் வரிகணிப்பு
- (D) மாதாந்திர வரி அறிக்கை சமர்ப்பிப்பது

35. The application for registration to be filed in

- (A) Form A
- (B) Form B
- (C) Form P
- (D) Form N

பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம்

- (A) படிவம் A
- (B) படிவம் B
- (C) படிவம் P
- (D) படிவம் N

36. The fee prescribed for registration of additional place of business under TNVAT Act

- (A) Rs. 50 (B) Rs. 100
(C) Rs. 500 (D) No fees

தநாமகூவ சட்டத்தின் கீழ் கூடுதல் வணிக இடத்தை பதிவு செய்ய செலுத்த வேண்டிய கட்டணம்

- (A) ஐம்பது ரூபாய் (B) நூறு ரூபாய்
(C) ஐந்நூறு ரூபாய் (D) கட்டணம் ஏதுமில்லை

37. The penalty for willful collection of tax against the provisions of TNVAT Act as per section 40(2) of the ACT is

- (A) 50 % (B) 100 %
(C) 150 % (D) 200 %

தநாமகூவ சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படும் வரிக்கு சட்டப்பிரிவு 40(2)ன் கீழ் விதிக்கப்படும் தண்டத்தொகை

- (A) 50 % (B) 100 %
(C) 150 % (D) 200 %

38. The percentage of interest per month prescribed under section 42(3) of the TNVAT Act for belated payment of tax as on 1.04.2015

- (A) 1% (B) 1.5%
(C) 2% (D) 6%

1.04.2015 அன்றைய தேதியில் தநாமகூவ சட்டப் பிரிவு 42(3) ன் கீழ் காலம் தாழ்த்தி செலுத்திய வரிக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்

- (A) 1% (B) 1.5%
(C) 2% (D) 6%

39. The Clarification and Advance Ruling Committee as per section 48A of TNVAT Act constitutes

- (A) Commissioner and Secretary of Commercial Taxes
(B) Commissioner and two Additional Commissioners of commercial taxes
(C) Three Additional Commissioner and a Joint Commissioner of commercial taxes
(D) Commissioner of commercial taxes and secretary of Finance Department

தநாமகூவ சட்டப்பிரிவு 48A ன் கீழ் அமையப்பெற்ற விளக்கவுரை குழுவில் இடம் பெற்றுள்ளோர்

- (A) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் செயலர்
(B) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் இரண்டு கூடுதல் ஆணையர்கள்
(C) வணிகவரித் துறையில் மூன்று கூடுதல் ஆணையர்கள் மற்றும் ஒரு இணை ஆணையர்
(D) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் நிதித்துறை செயலர்

40. The delegated powers of Revenue Recovery Act lies with
- (A) Assistant Commissioner of Commercial Taxes
 - (B) Commercial Tax Officer
 - (C) Territorial Deputy Commissioner of Commercial Taxes
 - (D) Joint Commissioner of Commercial Taxes

வருவாய் மீட்பு சட்டத்தின் ஒப்படைப்பு அதிகாரம் பெறப் பெற்றவர்

- (A) வணிகவரித் துறை உதவி ஆணையர்
- (B) வணிகவரி அலுவலர்
- (C) வணிகவரி துறை ஆணையர்
- (D) வணிகவரித் துறை இணை ஆணையர்

41. The time limit of filing appeal with Appellate Deputy Commissioner is within _____ days from the date of assessment order served on the dealer

- (A) 60
- (B) 45
- (C) 30
- (D) 120

மேல் முறையீட்டு துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யும் கால அளவானது, வரிக்கணிப்பு ஆணை பெறப்பட்ட _____ நாட்களுக்குள்

- (A) 60
- (B) 45
- (C) 30
- (D) 120

42. The Appellate Joint Commissioner hears the appeals filed against orders of

- (A) Territorial Assistant Commissioners
- (B) Deputy Commissioners
- (C) Joint Commissioner
- (D) Entertainment Tax Act

எந்த ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை மேல் முறையீட்டு இணை ஆணையர் கவனிப்பார்

- (A) உதவி ஆணையர்
- (B) துறை ஆணையர்
- (C) இணை ஆணையர்
- (D) கேளிக்கை வரி சட்டம்

43. The appropriate State under the CST Act means
- (A) The State where the dealer has his corporate office
 - (B) Every State where the dealer has his place of business
 - (C) The State where the dealer resides
 - (D) The State where the dealer got registration for first time

மத்திய விற்பனை வரி சட்டத்தில் உரிய மாநிலம் என்று கூறப்படுவது

- (A) வணிகரின் பெருநிறுவன முகவர் அமைந்துள்ள மாநிலம்
- (B) வணிகரின் வணிக இடம் அமைந்துள்ள அனைத்து மாநிலமும்
- (C) வணிகரின் வசிப்பிட மாநிலம்
- (D) வணிகர் முதலில் பதிவுப்பெற்ற மாநிலம்

44. Customs Area defined in CST Act means

- (A) The ship
- (B) The office of the Customs Department
- (C) Any area where the imported goods are kept before clearance of customs duty
- (D) The importers warehouse where goods are kept after clearance of customs duty

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் சுங்கப் பகுதி என்றழைக்கப்படுவது

- (A) கப்பல்
- (B) சுங்கத்துறையின் அலுவலகம்
- (C) இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் சுங்கவரி செலுத்துவதற்கு வைக்கப்பட்டுள்ள இடம்
- (D) சுங்கவரி செலுத்திய பிறகு இறக்குமதியாளர் சரக்கு வைத்திருக்கும் இடம்

45. Declared goods defined under CST Act means

- (A) Sale of all goods on which declaration form in C is issued
- (B) Goods taxable at lower rate
- (C) Goods of special importance in inter state trade and commerce
- (D) Goods declared in fourth schedule of TNVAT Act

மத்திய விற்பனை வரிச்சட்டத்தன்படி அறிவிக்கப்பட்ட சரக்குகள் என்றால்

- (A) படிவம் C பெறப்பட்டு விற்கப்படும் பொருட்கள்
- (B) குறைந்த வரி விகித சரக்குகள்
- (C) மாநிலங்களுக்கு இடையேயான வணிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சரக்குகள்
- (D) தநாமகூவ சட்டம் நான்காவது இணைப்பு பட்டியலில் சொல்லப்பட்ட சரக்குகள்

46. The Supreme Court verdict on The Gannon Dunkerley and Co Vs. State of Rajasthan case during 1993 relates to

- (A) Levy of tax on Works Contract
- (B) Levy of tax on inter state sales
- (C) Levy of tax on declared goods
- (D) Levy of tax on transit sales

தி கானான் டன்கர்லி மற்றும் கோ Vs ராஜஸ்தான் மாநிலம் என்ற வழக்கின் 1993 உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதனுடன் சம்பந்தப்பட்டது

- (A) ஒப்பந்தப்பணியின் மீதான வரிவிதிப்பு
- (B) வெளிமாநில விற்பனையின் மீதான வரிவிதிப்பு
- (C) அறிவிக்கப்பட்ட சரக்குகள் மீதான வரிவிதிப்பு
- (D) கடவு விற்பனையின் மீதான வரிவிதிப்பு

47. For the purpose of levy of tax on contract value the following shall not be deducted

- (A) Amount paid on purchase of raw materials
- (B) Amount paid to sub contractor
- (C) Amount paid for labour charges
- (D) Amount paid for design

ஒப்பந்தப்பணி வரிவிதிப்பில் கீழ்க்கண்ட தொகைகள் கழிக்கக் கூடாதது

- (A) மூலப்பொருட்கள் கொள்முதல் தொகை
- (B) துணை ஒப்பந்தப் பணியாளருக்கு கொடுத்த தொகை
- (C) தொழிலாளர் கட்டணங்களாக செலுத்திய தொகை
- (D) வடிவமைப்புக்கு கொடுத்த தொகை

48. The fee prescribed for registration under CST Act is

- (A) Rs. 25
- (B) Rs. 50
- (C) Rs. 100
- (D) Rs. 1000

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் பதிவுபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம்

- (A) ரூபாய் 25
- (B) ரூபாய் 50
- (C) ரூபாய் 100
- (D) ரூபாய் 1000

49. The certificate of registration under CST Act is issued in

- (A) Form A (B) Form B
(C) Form C (D) Form D

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்

- (A) படிவம் A (B) படிவம் B
(C) படிவம் C (D) படிவம் D

50. The Form G under CST Act is

- (A) Manager certificate (B) Indemnity certificate
(C) Registration certificate (D) Concession availing certificate

மத்திய விற்பனை வரிச்சட்டத்தில் படிவம் G என்பது

- (A) மேலாளர் சான்றிதழ் (B) இழப்பெதிர்காப்பு சான்றிதழ்
(C) பதிவு சான்றிதழ் (D) சலுகை பெறுவதற்கான சான்றிதழ்

51. The certificate of export prescribed under CST Act

- (A) Form A (B) Form B
(C) Form H (D) Form C

மத்திய விற்பனை வரிச்சட்டத்தில் ஏற்றுமதிக்கான சான்றிதழ்

- (A) படிவம் A (B) படிவம் B
(C) படிவம் H (D) படிவம் C

52. The Certificate in Form I under CST Act is for

- (A) Exemption to be availed by units located in Special Economic Zone
(B) Indemnity bond
(C) Certificate of export
(D) Concessional rate at 2%

மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் படிவம் I என்பது

- (A) சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனம் வரிவிலக்கு பெறுவதற்கு
(B) இழப்பெதிர்காப்பு பிணைப்பு
(C) ஏற்றுமதி சான்றிதழ்
(D) 2% சலுகை விகிதம்

53. The deemed registration will be made within _____ days if registering authority issued no notices

- (A) 15 (B) 30
(C) 45 (D) 10

பதிவு அதிகாரி எத்தனை நாட்களுக்குள் அறிவிப்பு வழங்காத பட்சத்தில் பதிவுச் சான்றிதழ் வழங்கியதாக கருதப்படும்

- (A) 15 (B) 30
(C) 45 (D) 10

54. The production-cum-stock register prescribed under TNVAT Act is

- (A) Form H (B) Form D
(C) Form E (D) None of the above

தநாமகூல சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சரக்கு இருப்பு பதிவேடு

- (A) படிவம் H (B) படிவம் D
(C) படிவம் E (D) மேலே குறிப்பிட்டவற்றுள் ஏதுமில்லை

55. Accounts maintained by the registered dealer shall be preserved by him for a period of _____ years from the date of assessment

- (A) 5 (B) 6
(C) 7 (D) 10

பதிவுபெற்ற வணிகர் வரி கணிப்பு ஆணை நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் வரை தனது கணக்குகளை பேணி காக்க வேண்டும்

- (A) 5 (B) 6
(C) 7 (D) 10

56. The registered dealer whose total turnover in the preceding year is two hundred crores of rupees and above he shall file returns on or before

- (A) 20th of succeeding month
(B) 15th of succeeding month
(C) 12th of succeeding month
(D) 10th of succeeding month

முந்தைய ஆண்டு விற்பனைத் தொகை ரூபாய் 200 கோடி தாண்டிய பட்சத்தில் பதிவு பெற்ற வணிகர் நமுனா தாக்கல் செய்ய வேண்டியது

- (A) அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள்
(B) அடுத்த மாதம் 15 ம் தேதிக்குள்
(C) அடுத்த மாதம் 12 ம் தேதிக்குள்
(D) அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள்

57. The return in form M to be submitted by Government Department every

- (A) Year (B) Month
(C) Quarter (D) Half year

அரசுத் துறை சமர்ப்பிக்கும் வரி கணக்கு நமுனா படிவம் M தன்மை

- (A) வருடாந்திரம் (B) மாதம்
(C) காலாண்டு (D) அரையாண்டு

58. The return for reporting price variation received during the year is

- (A) Form N (B) Form M
(C) Form MM (D) Form NN

வருடத்தின் விலை மாறுபாடு காரணமாக பெறப்பட்ட தொகையை அறிவிக்க சமர்ப்பிக்க வேண்டிய படிவம்

- (A) படிவம் N (B) படிவம் M
(C) படிவம் MM (D) படிவம் NN

59. The revised returns shall be filed within _____ months from the relevant period to which the return relates

- (A) 6 (B) 9
(C) 12 (D) 3

திருத்திய நமுனா தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு

- (A) 6 மாதம் (B) 9 மாதம்
(C) 12 மாதம் (D) 3 மாதம்

60. Every registered dealer shall get his accounts audited by an Chartered Accountant if the turnover exceeds

- (A) Rs. 25 lakhs (B) Rs. 50 lakhs
(C) Rs. 100 lakhs (D) Rs. 250 lakhs

விற்பனை தொகை எந்த அளவை தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு பதிவுபெற்ற வணிகரும் தனது கணக்கை பட்டய கணக்காளரிடம் தணிக்கை செய்து கொள்ள வேண்டும்

- (A) ரூபாய் 25 லட்சம் (B) ரூபாய் 50 லட்சம்
(C) ரூபாய் 100 லட்சம் (D) ரூபாய் 250 லட்சம்

61. The audit of the business of any registered dealer shall be done by an officer not below the rank of

- (A) Deputy Commissioner (B) Assistant Commissioner
(C) Joint Commissioner (D) Deputy Commercial Tax Officer

எந்த அலுவலரின் படிநிலைக்கு குறையாத அலுவலர் பதிவு பெற்ற வணிகரின் வணிகத்தை தணிக்கை செய்ய முடியும்

- (A) துணை ஆணையர் (B) உதவி ஆணையர்
(C) இணை ஆணையர் (D) துணை வணிக வரி அலுவலர்

62. The officer conducting the audit shall not remove

- (A) Copy of the profit and loss account
(B) Copy of returns submitted
(C) Books of accounts
(D) Copy of the dealer's statement

தணிக்கை நடத்துகின்ற அலுவலர் அகற்றக் கூடாது

- (A) லாப நஷ்டக் கணக்கு நகல்
(B) வரி கணக்கு அறிக்கை நகல்
(C) கணக்கு புத்தகங்கள்
(D) வணிகரின் வாக்குமூல நகல்

63. The account books shall be seized by an inspecting officer if he

- (A) Has to pursue in his office
(B) Suspect of any tax evasion
(C) Feels inconvenient in dealers place
(D) Has to produce it before his higher officials

திடீர் ஆய்வு அலுவலர் எதன் அடிப்படையில் கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்யலாம்

- (A) தனது அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்வதற்கு
(B) வரி ஏய்க்க முயற்சிப்பதாக சந்தேகப்பட்டால்
(C) வணிகரின் வணிக இடத்தில் சிரமம் என உணர்ந்தால்
(D) தனது உயர் அதிகாரிகளிடம் காண்பிக்கும் பொருட்டு

64. The importance of checking the vehicle by the authorized official is to check

- (A) The registration of the vehicle
- (B) The loading capacity of the vehicle
- (C) Carrying contraband goods
- (D) Tax payment on the goods carried

அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சரக்கு வண்டி ஆய்வு செய்யப்படுவதன் முக்கியத்துவம் என்பது எதன் சரிபார்ப்பு

- (A) வண்டியின் பதிவு
- (B) வண்டியின் ஏற்றுதல் திறன்
- (C) சட்டவிரோத பொருட்களை சுமந்து செல்வது
- (D) கொண்டு செல்லும் சரக்கின் வரி செலுத்தியமை

65. The purpose of check post is to

- (A) Check tax evasion
- (B) Have count of number of vehicles moving through state borders
- (C) Facilitate the dealer in filing returns
- (D) Collection of tax in advance

சோதனைச் சாவடி அமைய பெற்றதன் நோக்கம்

- (A) வரி ஏய்ப்பினை தடுக்க
- (B) மாநில எல்லைகளுக்குக் நகரும் வண்டிகளின் எண்ணிக்கை பெறுவதற்கு
- (C) வணிகர் வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய எளிதாக்குவதற்கு
- (D) முன் வரி வசூலிப்பதற்கு

66. The detained goods which are subject to natural decay shall be

- (A) Sold in open auction and amount remitted in Government Treasury
- (B) Sold in open market and amount paid to the dealer
- (C) Kept as such under officer custody
- (D) Released immediately

இயற்கையான அழிவிற்கு உள்ளாகும் இருந்தி வைக்கப்பட்ட சரக்கினை

- (A) திறந்த ஏலத்தில் விற்பனை செய்து அரசாங்க கருவூலத்தில் செலுத்துவது
- (B) சந்தையில் விற்று வணிகருக்கு பணத்தை கொடுத்து விடலாம்
- (C) அலுவலர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளலாம்
- (D) உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

67. The delivery note prescribed under the TNVAT Act for carrying goods is in

- (A) Form JJ (B) Form KK
(C) Form LL (D) Form MM

சரக்கு கொண்டு செல்வதற்கு தநாமகூவ சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் ஒப்படைப்பு குறிப்பு

- (A) படிவம் JJ (B) படிவம் KK
(C) படிவம் LL (D) படிவம் MM

68. Form LL prescribed under the TNVAT Act is

- (A) Delivery note (B) Transit pass
(C) Bill of sale (D) Indemnity bond

தநாமகூவ சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் படிவம் LL என்பது

- (A) ஒப்படைப்பு குறிப்பு (B) கடவு சீட்டு
(C) விற்பனை பட்டி (D) இழப்பெதிர்காப்புப் பிணைப்பு

69. Transit pass is required for carrying goods mentioned in

- (A) Fourth schedule
(B) Fifth schedule
(C) Sixth schedule
(D) Seventh schedule

கடவுச் சீட்டு தேவைப்படும் சரக்குகள் குறிப்பிடப்பட்டிருப்பது

- (A) நான்காவது இணைப்பு பட்டியல்
(B) ஐந்தாம் இணைப்பு பட்டியல்
(C) ஆறாவது இணைப்பு பட்டியல்
(D) ஏழாவது இணைப்பு பட்டியல்

70. Section 71 of the TNVAT Act describes

- (A) Inspection of place of business
- (B) Audit of place of business
- (C) Check post
- (D) Offences and penalties

தநாமகூவ சட்டம் பிரிவு 71 விவரிப்பது

- (A) வணிகஇட ஆய்வு
- (B) வணிகஇடத் தணிக்கை
- (C) சோதனை சாவடி
- (D) குற்றச்செயல்களும் தண்டத் தொகைகளும்

71. The period of imprisonment under the TNVAT Act on conviction of offence by a Magistrate shall be

- (A) Three months
- (B) Six months
- (C) Nine months
- (D) One year

குற்றவியல் நீதிபதி ஒருவரால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதின் பேரில் வழங்கப்படும் சிறை தண்டனை கால அளவு

- (A) மூன்று மாதங்கள்
- (B) ஆறு மாதங்கள்
- (C) ஒன்பது மாதங்கள்
- (D) ஒரு வருடம்

72. The amount payable along with tax due on composition of offence consisting tax evasion shall be

- (A) Rupees two thousand
- (B) Rupees two thousand or double the amount of tax whichever is greater
- (C) Double the tax payable
- (D) Nil

வரி ஏய்ப்பு முயற்சி குற்றத்தை இணக்கமாக தீர்ப்பதற்கான தொகை அளவு

- (A) இரண்டாயிரம் ரூபாய்
- (B) இரண்டாயிரம் ரூபாய் அல்லது வரித்தொகை இரட்டிப்பு இவற்றில் எது அதிகமானதோ
- (C) இரட்டிப்பு வரித்தொகை
- (D) ஏதுமில்லை

73. Form TT is the application prescribed under the TNVAT Act for
- (A) TNVAT registration (B) Registration of VAT Practitioner
(C) Authorization (D) Partner registration

தநாமகூவ சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் படிவம் TT விண்ணப்பம் என்பது

- (A) தநாமகூவ பதிவு பெறுதல் (B) மதிப்புக்கூட்டு வரி ஆலோகரர் பதிவு பெறுதல்
(C) அங்கிகார விண்ணப்பம் (D) பங்குதாரர் பதிவு பெறுதல்

74. The production of books of accounts or documents can be requested from any person by issue of

- (A) Form SS (B) Form PP
(C) Form QQ (D) Form TT

ஒரு நபரிடமிருந்து கணக்கு புத்தகங்கள் அல்லது ஆவணங்கள் கோரும் படிவம்

- (A) படிவம் SS (B) படிவம் PP
(C) படிவம் QQ (D) படிவம் TT

75. Input tax credit shall be allowable on

- (A) Inter state purchase with C forms
(B) Purchase from registered dealer within the state
(C) Exempted goods
(D) Interstate purchase without C forms

உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படுவது

- (A) C படிவம் மீதான வெளி மாநில கொள்முதல்
(B) பதிவுப்பெற்ற வணிகரிடம் மேற்கொள்ளப்பட்ட உள்மாநில கொள்முதல்
(C) வரிவிலக்கு பெற்ற பொருட்கள்
(D) C படிவமற்ற வெளிமாநில கொள்முதல்

76. The Annexure III of the Form I return has particulars relating to

- (A) Imports (B) Exports
(C) Reversal of input tax credit (D) Output tax payable

நமுனா படிவம் I - ல் இணைப்பு பட்டியல் III - ல் உள்ள விவரங்கள்

- (A) இறக்குமதி (B) ஏற்றுமதி
(C) உள்ளீட்டு வரி வரவு திருப்பம் (D) விற்றுவரவு வரி

77. The category R in the Annexure I of the Form I specifies

- (A) Local purchase (B) Import purchase
(C) Interstate purchase (D) Capital goods

படிவம் I இணைப்பு I ல் இடம்பெறும் R வகை குறிப்பிடுவது

- (A) உள்மாநில கொள்முதல் (B) இறக்குமதி கொள்முதல்
(C) வெளிமாநில கொள்முதல் (D) முதலீட்டு சரக்குகள்

78. A jewellery dealer has to file returns in

- (A) Form I (B) Form J
(C) Form K (D) Form L

தங்க நகை வியாபாரி சமர்ப்பிக்க வேண்டிய நமுனா

- (A) படிவம் I (B) படிவம் J
(C) படிவம் K (D) படிவம் L

79. The carry forward of Input tax credit arises in every month return if

- (A) Output tax due greater than input tax credit
(B) Input tax credit greater than output tax due
(C) Input tax credit is equal to output tax due
(D) Tax to be paid

எப்போது ஒவ்வொரு மாதமும் உள்ளீட்டு வரி வரவு முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும்

- (A) விற்றுமுதல் வரி உள்ளீட்டு வரி வரவை விட அதிகமாக இருக்கும்போது
(B) உள்ளீட்டு வரி வரவு விற்றுமுதல் வரியைவிட அதிகமாக இருக்கும்போது
(C) உள்ளீட்டு வரி வரவும் விற்றுமுதல் வரியும் சமமாக இருக்கும் போது
(D) வரி செலுத்த வேண்டும்

80. The section 12 liability reported in form I consists of purchases made from

- (A) Un registered dealer (B) Imports
(C) Registered dealer (D) Form K dealer

படிவம் I - ல் எந்த கொள்முதலுக்கான சட்டப்பிரிவு 12 ன் கீழான வரி தாக்கல் செய்ய வேண்டும்

- (A) பதிவு பெறாத வணிகர் (B) இறக்குமதி
(C) பதிவு பெற்ற வணிகர் (D) படிவம் K சமர்ப்பிக்கும் வணிகர்

ROUGH WORK

ROUGH WORK